

Website: www.QuantumMF.com CIN: U65990MH2005PTC156152

ADDENDUM NO. 27/2020

e-Cum-Addendum

Change to the Scheme Information Document (SID) and Key Scheme(s) of Quantum Mutual Fund (The Fund) with effect from

NAV across various schemes upon realization of funds

requested to note Pursuant to SEBI Circular No. dated September 17, 2020, in respect of all Scheme(s) of Quantum Fund, for purchase application (including switch-in) received within cut-off of the application amount, the closing Net Asset Value (NAV) of the day of application shall be applicable with effect from January 1, 2021.

applicability of NAV for Subscription / Purchases including Switch-in for (application amount) shall stand replaced with the following effective from

up to 3.00 p.m. on a Business Day at the official point (s) of amount of subscription/ purchase (including switch-in) as per the amount of the respective Scheme and are available for utilization before NAV of the day shall be applicable;

after 3.00 p.m. on a Business Day at the official point (s) of amount of subscription / purchase (including switch-in) as per the amount of the respective Scheme on same day or before the cut - off time available for utilization before the cut-off time of next Business Day- the NAV shall be applicable;

application at the official point(s) of acceptance, where the funds for the (including switch-in) as per the application are credited to the bank before the cut - off time of the subsequent Business Day i.e. funds cut-off time of subsequent Business Day - the closing NAV of such application shall be applicable;

Investment Plan (SIP), Systematic Transfer Plan (STP), Dividend based on the funds available for utilization by the respective schemes as per the date of the SIP, STP or record date of dividend declarations.

can't be ascertained then the allotment of units will be as per the day of application. It may also be noted that allotment of units in the normal course of subscription or the date of receipt of application or the date of realization if both realization and application dates are different.

fees will remain unchanged.

the SID / KIM of the scheme(s) of the Fund as amended from time to time.

Quantum Asset Management Company Private Limited
(Investment Manager - Quantum Mutual Fund)

Sd/-
Jimmy A Patel
Managing Director and Chief Executive Officer
DIN: 00109211

to market risks, read all scheme related documents carefully.



Edelweiss
Ideas create, values protect

MUTUAL
FUND

Edelweiss House, Off C.S.T Road, Kalina, Mumbai - 400 098

ATTENTION TO THE STATEMENT OF ADDITIONAL INFORMATION (SAI), SCHEME INFORMATION DOCUMENT (SID) OF THE SCHEMES OF QUANTUM MUTUAL FUND

the Maharashtra State Co-Operative Bank Ltd., Mumbai

HATSUN AGRO PRODUCT LIMITED

(CIN No.L15499TN1986PLC012747)
REGD OFFICE:DOMAINE, DOR NO.1/20A, RAJIV GANDHI SALAI(OMR)
KARAPAKKAM, CHENNAI - 600 097.
Phone: +91 44 2450 1622 Fax:+91 44 2450 1422.
WEBSITE:WWW.HAP.IN; E-mail id: SECRETARIAL@HAP.IN

NOTICE

SUB: SUB: Transfer of Unclaimed Dividends and Equity Shares of the Company to Investor Education and Protection Fund (IEPF).

The Notice is published pursuant to Rule 6(3)(a) of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Amendment Rules, 2017 (the Rules) read with Section 124(6) of the Companies Act, 2013 (The ACT) notified by the Ministry of Corporate Affairs and as amended from time to time.

The Rules inter alia contain provisions for transfer of all the shares in respect of which dividend has not been paid or claimed by the shareholders for seven consecutive years or more to the DEMAT Account of Investor Education and Protection Fund Authority (herein after referred to as "Authority")

In compliance with the requirements set out in the Rules, the Company shall send individual notices to the concerned shareholder(s) at their latest available address as per the Company's RTA's records, that, their shares and dividends unclaimed by them are liable to be transferred to the Authority under the said Rules within the stipulated time / after the current Covid-19 Lock down Ends.

The Company has uploaded full details of such shareholders and shares due for transfer to DEMAT account of the Authority on its website at www.hap.in.

The concerned shareholder(s) holding shares in physical forms and whose shares are liable to be transferred to the Authority may note that the Company would be issuing duplicate share certificate(s) in lieu of the original share certificate(s) held by them for the purpose of transfer of shares to the Authority as per Rules and upon such issue, the original share certificate(s) which stand registered in their names will stand automatically cancelled and be deemed non-negotiable. The shareholders may further note that the details uploaded by the Company on its website should be regarded and shall be deemed adequate notice in respect of issue of duplicate share certificate(s) by the Company for the purpose of transfer of shares to the DEMAT Account of the Authority by the due date as per procedure stipulated in the Rules.

In case the Company does not receive any communication from the concerned shareholders by February 28, 2021 or such other date as may be extended, the Company shall with a view to complying with the requirements set out in the Rules, transfer the shares and unclaimed dividend to the Authority by the due date as per procedures stipulated in the Rules.

Shareholders may note that both the unclaimed dividend and the shares transferred to IEPF including all the benefits accruing on such shares, if any, can be claimed back by them from Authority after following the procedure prescribed by the Rules.

In case the shareholders have any queries on the subject matter and the Rules, they may contact the Company's Share Transfer Agent at Integrated Registry Management Services Private Limited, No.30, Ramana Residency, 4th Cross, Sampige Road, Malleswaram, Bangalore - 560 003 Tel:(080)2346 0815 to 818 Fax (080)2346 0819 EMail ID : gopi@integratedindia.in.

PLACE: CHENNAI
Date: December 31, 2020.

For HATSUN AGRO PRODUCT LIMITED
G.Somasundaram
Company Secretary & compliance officer.

NOVARTIS INDIA LIMITED

Registered Office: Inspire BKC,
Part of 601 & 701, Bandra Kurla Complex
Bandra (East), Mumbai - 400 051
Tel: +91 22 50243000; Fax: +91 22 50243010
Email: india.investors@novartis.com
Website: www.novartis.in
CIN: L24200MH1947PLC006104

NOTICE

Pursuant to Regulation 29 read with

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2020ம் ஆண்டில் 174 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு: ரூ.3 கோடி சொத்துக்கள் மீட்ட

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி. சண்முகப்பிரியா தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டில் 174 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3,06,81,790 மதிப்பிலான களவான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி. சண்முகப்பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டில் இதுவரை 174 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 140 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.3,78,90,460 மதிப்பிலான களவான சொத்தில் ரூ.3,06,81,790 மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தடுக்கும் பொருட்டு 655 பழங்குற்றவாளிகளின் மீது நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்திய 50 ரவுடிகள், ஒரு மணல் திருட்டு குற்றவாளி, போதைப் பொருள் விற்பனை செய்த 7 குற்றவாளிகள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 நபர்கள், கள்ளச்சாராய குற்றவாளிகள் இரண்டு நபர்கள் என மொத்தம் 67 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலைக் குற்றவாளி ஒருவருக்கு நீதிமன்ற விசாரணையை துரிதப்படுத்தி ஆயுள் தண்டனை மற்றும் அபராத தொகை ரூ. 48 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாண்டு மதுவிலக்கு தொடர்பாக 1894 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1971 மதுவிலக்கு குற்றவாளிகள் (1650 ஆண்கள் மற்றும் 321 பெண்கள்) கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு வேட்டையின்போது 34,780 மது பாட்டில்களும், 1773 லிட்டர் எரிசாராயம் மற்றும் கூத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனங்கள் 16, மூன்று சக்கர வாகனங்கள் நான்கு, இரண்டு சக்கர வாகனங்கள் 48 என மொத்தம் 68 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 25 லிட்டர் கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. வாகன விபத்தை தடுக்கும் பொருட்டு பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில் விளைவாக சென்ற ஆண்டில் காட்டியும் (2019) இவ்வாண்டு (2020)வாகன விபத்துகளின் எண்ணிக்கை 62.70 சதவீதமாக குறைந்துள்ளது. 686 வாகன விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 167 நபர்கள் வாகன விபத்தில் இறந்துள்ளனர். இது கூடதில் ஆண்டைவிட 55.67 சதவீதம் குறைவாகும். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறியதாக ரூ. 4,59,64,350 அபராத தொகையை விதிக்கப்பட்டு அதில் 1,06,78,500 ரூபாய் அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சாலைகளை பயன்படுத்தும் ஒரு சாலை விதிகளைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் 17940 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1345 சிசிடிவி கேமரான்கள் பொருத்தப்பட்டு, மாவட்ட தலைமை இடத்தில் ஒருங்கிணைந்த சிசிடிவி கேமரா காவல் கட்டுப்பாட்டில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாண்டு மதுவிலக்கு தொடர்பாக 1894 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1971 மதுவிலக்கு குற்றவாளிகள் (1650 ஆண்கள் மற்றும் 321 பெண்கள்) கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு வேட்டையின்போது 34,780 மது பாட்டில்களும், 1773 லிட்டர் எரிசாராயம் மற்றும் கூத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனங்கள் 16, மூன்று சக்கர வாகனங்கள் நான்கு, இரண்டு சக்கர வாகனங்கள் 48 என மொத்தம் 68 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 25 லிட்டர் கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. வாகன விபத்தை தடுக்கும் பொருட்டு பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில் விளைவாக சென்ற ஆண்டில் காட்டியும் (2019) இவ்வாண்டு (2020)வாகன விபத்துகளின் எண்ணிக்கை 62.70 சதவீதமாக குறைந்துள்ளது. 686 வாகன விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 167 நபர்கள் வாகன விபத்தில் இறந்துள்ளனர். இது கூடதில் ஆண்டைவிட 55.67 சதவீதம் குறைவாகும். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறியதாக ரூ. 4,59,64,350 அபராத தொகையை விதிக்கப்பட்டு அதில் 1,06,78,500 ரூபாய் அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சாலைகளை பயன்படுத்தும் ஒரு சாலை விதிகளைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் 17940 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1345 சிசிடிவி கேமரான்கள் பொருத்தப்பட்டு, மாவட்ட தலைமை இடத்தில் ஒருங்கிணைந்த சிசிடிவி கேமரா காவல் கட்டுப்பாட்டில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுமார் 14 தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு வெளிமாவட்ட குற்றவாளிகள் யாரும் இம்மாவட்டத்தில் நடுமயூ வண்ணம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாசி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் கொரோனா தொற்றுநோய் பொதுமக்களிடம் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக சுமார் 18358 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1713 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விடுவிக் கப்பட்டு. மேலும் முக்கவசம் அணியாதவர்கள் மீது சுமார் 1226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2,45,200 அபராத தொகையை வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டு. கானாமல் போன 324 நபர்கள் சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு 277 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிராக 112 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 82 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபட்ட 40 நபர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க வேண்டிய சுமார் 83 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டு சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு, மதுவிலக்கு மற்றும் போக்குவரத்து பிரிவுகளில் காஞ்சீபுரம் மாவட்ட காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டில் 174 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3,06,81,790 மதிப்பிலான களவான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி. சண்முகப்பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டில் இதுவரை 174 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 140 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.3,78,90,460 மதிப்பிலான களவான சொத்தில் ரூ.3,06,81,790 மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தடுக்கும் பொருட்டு 655 பழங்குற்றவாளிகளின் மீது நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்திய 50 ரவுடிகள், ஒரு மணல் திருட்டு குற்றவாளி, போதைப் பொருள் விற்பனை செய்த 7 குற்றவாளிகள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 நபர்கள், கள்ளச்சாராய குற்றவாளிகள் இரண்டு நபர்கள் என மொத்தம் 67 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலைக் குற்றவாளி ஒருவருக்கு நீதிமன்ற விசாரணையை துரிதப்படுத்தி ஆயுள் தண்டனை மற்றும் அபராத தொகை ரூ. 48 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாண்டு மதுவிலக்கு தொடர்பாக 1894 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1971 மதுவிலக்கு குற்றவாளிகள் (1650 ஆண்கள் மற்றும் 321 பெண்கள்) கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு வேட்டையின்போது 34,780 மது பாட்டில்களும், 1773 லிட்டர் எரிசாராயம் மற்றும் கூத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனங்கள் 16, மூன்று சக்கர வாகனங்கள் நான்கு, இரண்டு சக்கர வாகனங்கள் 48 என மொத்தம் 68 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 25 லிட்டர் கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. வாகன விபத்தை தடுக்கும் பொருட்டு பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில் விளைவாக சென்ற ஆண்டில் காட்டியும் (2019) இவ்வாண்டு (2020)வாகன விபத்துகளின் எண்ணிக்கை 62.70 சதவீதமாக குறைந்துள்ளது. 686 வாகன விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 167 நபர்கள் வாகன விபத்தில் இறந்துள்ளனர். இது கூடதில் ஆண்டைவிட 55.67 சதவீதம் குறைவாகும். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறியதாக ரூ. 4,59,64,350 அபராத தொகையை விதிக்கப்பட்டு அதில் 1,06,78,500 ரூபாய் அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சாலைகளை பயன்படுத்தும் ஒரு சாலை விதிகளைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் 17940 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1345 சிசிடிவி கேமரான்கள் பொருத்தப்பட்டு, மாவட்ட தலைமை இடத்தில் ஒருங்கிணைந்த சிசிடிவி கேமரா காவல் கட்டுப்பாட்டில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பெயர் மாற்றம் Razea Khaiser, கணவர் பெயர்: Khaiser Javith, பிறந்த தேதி: 01.12.1975, 06.5, துரை சுவாமி நாயுடு தெரு, டி.வி.கே. நகர், பட்டப்பிளம், சென்னை - 600072, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி RAZIYA BEAGUM KHAISER JAVITH, என்று அழைக்கப்படுகிறேன். Razea Khaiser Javith

பெயர் மாற்றம் Given Name: Thomas Stanislaus, Sur Name: Mellavarrup, தந்தை பெயர்: Mellavarrup Thomas, பிறந்த தேதி: 07.05.1964, பிளாக் - 501, பிளாக்-18,ETA ஸ்டர் டெக்ஸ்டைல், கம்பாக்கம், காஞ்சிபுரம் - 602106, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Given Name: Stanislaus Naidu, Sur Name:Mallavarrup Thomas, என்று அழைக்கப்படுகிறேன். Given Name: Thomas Stanislaus, Sur Name:Mellavarrup

பெயர் மாற்றம் Haisar Jayith Gulam Hussain, தந்தை பெயர்: Gulam Hussain, பிறந்த தேதி: 31.12.1971, 06.5, துரை சுவாமி நாயுடு தெரு, டி.வி.கே. நகர், பட்டப்பிளம், சென்னை - 600072, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி KHAISER JAVITH GULAM HUSSAIN, என்று அழைக்கப்படுகிறேன். Padmini, தாய்

பெயர் மாற்றம் ReshmaRamakrishnan, கணவர் பெயர்: Aravind Rajendran, பிறந்த தேதி: 07.06.1994, 06.9,3, ஜெயந்தி சாமி வேலை, பி.மென் தெரு, சாலைச்சாலை, சென்னை - 600093, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Reshma RAMAKRISHNAN, என்று அழைக்கப்படுகிறேன். Reshma Ramakrishnan

பெயர் மாற்றம் Senthil Kumar Munusamy, தந்தை பெயர்: Munusamy, பிறந்த தேதி: 18.06.1982, 06.15,7, மென்னை ரோடு, கம்பபாளம் - அஞ்சல், விருத்தாசலம், கடல்-060103, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி JEYSETHIL MUNUSAMY, என்று அழைக்கப்படுகிறேன். Senthil Kumar Munusamy

பெயர் மாற்றம் KOTHANDARAMAN G, தந்தை பெயர்: Govindarajan, பிறந்த தேதி: 19.07.1966, ப.தெ.19, 4,பெ.28, நேரு நகர், A.L வலு தெரு, வேளச்சேரி, சென்னை - 600042, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி KOTHANDHARAMAN G, என்று அழைக்கப்படுகிறேன். KOTHANDARAMAN G

பெயர் மாற்றம் AKBAR SHERIF, தந்தை பெயர்: Sheriff, பிறந்த தேதி: 14.05.1979, 06.2/120, மதுரை சாமி மடம் தெரு, பெரும்பூர், சென்னை - 600011, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி AKBAR SHERIFF, என்று அழைக்கப்படுகிறேன். AKBAR SHERIF

பெயர் மாற்றம் S Sathyan Sanjay, பிறந்த தேதி: 22.01.2007, (செந்தை மெட்டில்: சென்னை), ப.தெ.22, 4,பெ.10, ஆபீசர்ஸ் காலனி 2வது குறுக்கு தெரு, பேரூர், சென்னை- 600 116, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி S SANJAY, என்று அழைக்கப்படுகிறேன். N Saravanan, தந்தை

பெயர் மாற்றம் Dhiwakar B (திவாகர்.ப), தந்தை பெயர்: R.Baskaradoss பிறந்த தேதி: 11.03.1990, 06.5-4, Pace Prana Apartment, தெ.109, பாசுக்குடி ரோடு, சென்னை நகர் மேற்கு, சென்னை- 600 021, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி DHIWAKAR BASKARADOSS (திவாகர் பஸ்கரடாஸ்) என்று அழைக்கப்படுகிறேன். Dhiwakar B (திவாகர்.ப)

IN THE COURT OF IX ASST CITY CIVIL COURT, AT CHENNAI E.P.No. 3813 OF 2019 M/S. HDB FINANCIAL SERVICES LIMITED., Decree Holder / Petitioner Vs. COOL TEMP & OTHERS, Judgment Debtors / Respondents To S. ZAHIDABEGUM, D/O. SHAMSUDEEN, NO.5, SIVA GARDEN, 2ND STREET NEW WASHERMENPET, TONDIPARPET, CHENNAI 600 081. NOTICE Kindly take Notice in the above said case which was filed for recovery of money, the suit claim amount of Rs. 17,93,144.00/-, the Hon'ble Court was pleased to order 'NOTICE' to you returnable by 29.01.2021 at 10:30 a.m. for your appearance in person or through your Counsel failing which the matter will be heard in your absence as set ex parte and may be passed orders on merits. M. AJMAL AZZATH Counsel for Plaintiff

IV Additional IN THE CITY CIVL COURT AT CHENNAI O.S.No. 5287 of 2019 Indian Overseas Bank Anna Nagar Branch Rep: by its Asst. General Manager ... Plaintiff Vs. 1. State Bank of India And four others ...Defendants To 1. M/s.V Soft Technologies Private Limited (Second defendant) 4th Floor, Block 1 My Home Hub, Madhapur, Hyderabad - 500 081 2. Mr. Navin Narayanan (Fifth defendant) Prop: National Engineering Company Flat No.625, Cerebros Boulevard OMR., Thorapakkam, Chennai 600 097 Please take notice that the above suit O.S.No.5287 of 2019 (Old No.C.S.No.237 of 2016) filed by the plaintiff for the recovery of the sum of Rs.38,27,327/- stands posted to 04-02-2021 in IV Addl City Civil Court and make it convenient to appear at 10:30 AM in the above said court, failing which, the matter will be decided in your absence. S.PRAJAKUMARI Counsel for plaintiff

IN THE COURT OF X ASST CITY CIVIL COURT, AT CHENNAI E.P.No. 1130 OF 2019 M/s. INDIA INFOLINE FINANCE LIMITED., Decree Holder / Petitioner Vs. GOMATHI STEELS, Judgment Debtors / Respondents To GOMATHI STEELS, R/O NO.109, T.H. ROAD, NEW WASHERMANPET, CHENNAI 600 021. NOTICE Kindly take Notice in the above said case which was filed for recovery of money, the suit claim amount of Rs. 43,37,281.00/-, the Hon'ble Court was pleased to order 'NOTICE' to you returnable by 12.01.2021 at 10:30 a.m. for your appearance in person or through your Counsel failing which the matter will be heard in your absence as set ex parte and may be passed orders on merits. M. AJMAL AZZATH Counsel for Plaintiff

IN THE COURT OF X ASST CITY CIVIL COURT, AT CHENNAI E.P.No. 1432 OF 2019 M/s. SHRIRAM HOUSING FINANCE LIMITED., Decree Holder / Petitioner Vs. C. RATHINAKUMAR & ANR, Judgment Debtors / Respondents To RATHINA KUMAR C, NO.18/16, KALINGARAYAN, 1ST LANE, OLD WASHERMENPET, CHENNAI - 600 021. NOTICE Kindly take Notice in the above said case which was filed for recovery of money, the suit claim amount of Rs. 12,40,134.07/-, the Hon'ble Court was pleased to order 'NOTICE' to you returnable by 29.01.2021 at 10:30 a.m. for your appearance in person or through your Counsel failing which the matter will be heard in your absence as set ex parte and may be passed orders on merits. M. AJMAL AZZATH Counsel for Plaintiff

IN THE COURT OF IX ASST CITY CIVIL COURT, AT CHENNAI E.P.No. 3506 OF 2019 M/s. HDB FINANCIAL SERVICES LIMITED., Decree Holder / Petitioner Vs. SUBASH BALAN JEYARAMAN, Judgment Debtors / Respondents To SUBASH BALAN JEYARAMAN, NO.6A, 38 PILLAIYAR KOVIL STREET, KALIKUNDRAM, TTI POST, TRAMANI, CHENNAI 600 004. NOTICE Kindly take Notice in the above said case which was filed for recovery of money, the suit claim amount of Rs. 2,67,647.00/-, the Hon'ble Court was pleased to order 'NOTICE' to you returnable by 19.01.2021 at 10:30 a.m. for your appearance in person or through your Counsel failing which the matter will be heard in your absence as set ex parte and may be passed orders on merits. M. AJMAL AZZATH Counsel for Plaintiff

IN THE COURT OF X ASST CITY CIVIL COURT, AT CHENNAI E.P.No. 1190 OF 2019 M/s. INDIA INFOLINE FINANCE LIMITED., Decree Holder / Petitioner Vs. VENU ENTERPRISES & OTHERS, Judgment Debtors / Respondents To VENU ENTERPRISES, R/O NO. 42, BRINDAVAN STREET, 1ST FLOOR, WEST MAMBALAM, CHENNAI 600 033. NOTICE Kindly take Notice in the above said case which was filed for recovery of money, the suit claim amount of Rs. 8,97,435.00/-, the Hon'ble Court was pleased to order 'NOTICE' to you returnable by 16.02.2021 at 10:30 a.m. for your appearance in person or through your Counsel failing which the matter will be heard in your absence as set ex parte and may be passed orders on merits. M. AJMAL AZZATH Counsel for Plaintiff

IN THE COURT OF X ASST CITY CIVIL COURT, AT CHENNAI E.P.No. 1432 OF 2019 M/s. SHRIRAM HOUSING FINANCE LIMITED., Decree Holder / Petitioner Vs. C. RATHINAKUMAR & ANR, Judgment Debtors / Respondents To RATHINA KUMAR C, NO.18/16, KALINGARAYAN, 1ST LANE, OLD WASHERMENPET, CHENNAI - 600 021. NOTICE Kindly take Notice in the above said case which was filed for recovery of money, the suit claim amount of Rs. 12,40,134.07/-, the Hon'ble Court was pleased to order 'NOTICE' to you returnable by 29.01.2021 at 10:30 a.m. for your appearance in person or through your Counsel failing which the matter will be heard in your absence as set ex parte and may be passed orders on merits. M. AJMAL AZZATH Counsel for Plaintiff

IN THE COURT OF IX ASST CITY CIVIL COURT, AT CHENNAI E.P.No. 3506 OF 2019 M/s. HDB FINANCIAL SERVICES LIMITED., Decree Holder / Petitioner Vs. SUBASH BALAN JEYARAMAN, Judgment Debtors / Respondents To SUBASH BALAN JEYARAMAN, NO.6A, 38 PILLAIYAR KOVIL STREET, KALIKUNDRAM, TTI POST, TRAMANI, CHENNAI 600 004. NOTICE Kindly take Notice in the above said case which was filed for recovery of money, the suit claim amount of Rs. 2,67,647.00/-, the Hon'ble Court was pleased to order 'NOTICE' to you returnable by 19.01.2021 at 10:30 a.m. for your appearance in person or through your Counsel failing which the matter will be heard in your absence as set ex parte and may be passed orders on merits. M. AJMAL AZZATH Counsel for Plaintiff

IN THE COURT OF X ASST CITY CIVIL COURT, AT CHENNAI E.P.No. 1190 OF 2019 M/s. INDIA INFOLINE FINANCE LIMITED., Decree Holder / Petitioner Vs. VENU ENTERPRISES & OTHERS, Judgment Debtors / Respondents To VENU ENTERPRISES, R/O NO. 42, BRINDAVAN STREET, 1ST FLOOR, WEST MAMBALAM, CHENNAI 600 033. NOTICE Kindly take Notice in the above said case which was filed for recovery of money, the suit claim amount of Rs. 8,97,435.00/-, the Hon'ble Court was pleased to order 'NOTICE' to you returnable by 16.02.2021 at 10:30 a.m. for your appearance in person or through your Counsel failing which the matter will be heard in your absence as set ex parte and may be passed orders on merits. M. AJMAL AZZATH Counsel for Plaintiff

IN THE COURT OF X ASST CITY CIVIL COURT, AT CHENNAI E.P.No. 1432 OF 2019 M/s. SHRIRAM HOUSING FINANCE LIMITED., Decree Holder / Petitioner Vs. C. RATHINAKUMAR & ANR, Judgment Debtors / Respondents To RATHINA KUMAR C, NO.18/16, KALINGARAYAN, 1ST LANE, OLD WASHERMENPET, CHENNAI - 600 021. NOTICE Kindly take Notice in the above said case which was filed for recovery of money, the suit claim amount of Rs. 12,40,134.07/-, the Hon'ble Court was pleased to order 'NOTICE' to you returnable by 29.01.2021 at 10:30 a.m. for your appearance in person or through your Counsel failing which the matter will be heard in your absence as set ex parte and may be passed orders on merits. M. AJMAL AZZATH Counsel for Plaintiff

IN THE COURT OF IX ASST CITY CIVIL COURT, AT CHENNAI E.P.No. 3506 OF 2019 M/s. HDB FINANCIAL SERVICES LIMITED., Decree Holder / Petitioner Vs. SUBASH BALAN JEYARAMAN, Judgment Debtors / Respondents To SUBASH BALAN JEYARAMAN, NO.6A, 38 PILLAIYAR KOVIL STREET, KALIKUNDRAM, TTI POST, TRAMANI, CHENNAI 600 004. NOTICE Kindly take Notice in the above said case which was filed for recovery of money, the suit claim amount of Rs. 2,67,647.00/-, the Hon'ble Court was pleased to order 'NOTICE' to you returnable by 19.01.2021 at 10:30 a.m. for your appearance in person or through your Counsel failing which the matter will be heard in your absence as set ex parte and may be passed orders on merits. M. AJMAL AZZATH Counsel for Plaintiff

IN THE COURT OF X ASST CITY CIVIL COURT, AT CHENNAI E.P.No. 1190 OF 2019 M/s. INDIA INFOLINE FINANCE LIMITED., Decree Holder / Petitioner Vs. VENU ENTERPRISES & OTHERS, Judgment Debtors / Respondents To VENU ENTERPRISES, R/O NO. 42, BRINDAVAN STREET, 1ST FLOOR, WEST MAMBALAM, CHENNAI 600 033. NOTICE Kindly take Notice in the above said case which was filed for recovery of money, the suit claim amount of Rs. 8,97,435.00/-, the Hon'ble Court was pleased to order 'NOTICE' to you returnable by 16.02.2021 at 10:30 a.m. for your appearance in person or through your Counsel failing which the matter will be heard in your absence as set ex parte and may be passed orders on merits. M. AJMAL AZZATH Counsel for Plaintiff

2 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத் தொகை: கடலூர் கலெக்டர் சந்திரசேகர் சாகமுரி வழங்கினார்

கடலூர், ஜன. 1- கடலூர் மாவட்டத்தில் இரண்டு சிறந்த எழுத்தாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமுரி பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.



தலா ரூ.20,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (டொ) விக்கனேஸ்வன் வழங்கினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் என 10 நபர்களுக்கும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவருக்கும் சிறந்த படைப்புகளுக்கு உதவித்தொகை ரூ.40,000 தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. 20172018 ம் ஆண்டிற்கு இரண்டு சந்திரசேகர் சாகமுரி தேர்வு வழங்கினார்.

செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட படைப்புகளை நூலாக வெளியிட்ட திட்டக்குடி வட்டத்தை சேர்ந்த த.ராஜிவ்காந்தி என்பவருக்கு "புதுமை புரட்சித்துறவி வள்ளலாரின் சமூகச் சீர்திருத்தங்களுள் மாற்றங்களும்" என்ற படைப்பிற்கும், ச.பாலராஜ் என்பவருக்கு "தமிழ் சமூகநெருத நிகண்டியல்" என்ற படைப்பிற்கும் தவணையாக

ENROLLMENT NOTICE After ten days of the publication of this notice and within THREE Months thereafter I. K. SHAKILA WHO/N.N. THANGARAJA aged 43 years permanently residing at No.3/153, Kalaignar Karunanithi 3rd Street, Santoshapuram, Chennai - 600073, Chengabattu District. Intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, Bar Council Buildings, High Court Campus, Chennai - 104. Those who have any valid objections may notify the same to the Bar Council within 10 days. K. SHAKILA

NAME CHANGE PVENKATESHWARI, கணவர் பெயர்: Vijayakumar S, பிறந்த தேதி: 06.03.1982, தெ.63/835, அம்பேத்கர் தெரு, புது காமராஜர் நகர், விசயநகர், சென்னை - 600093, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி V VENKATESHWARI, என்று அழைக்கப்படுகிறேன். P VENKATESHWARI

பெயர் மாற்றம் SHAMEEMA BANO, Adhmasa, பிறந்த தேதி: 04.07.1979, (செந்தை மாவட்டம்: கள்ளக்குறிச்சி), துவல தெ.21/5, காமமன்றத் தேரு, வ.உ.சி. நகர், கள்ளக்குறிச்சி- 600020, முகவரியில் வசிக்கும் நான் இனி ADHAMSHA BANO, என்று அழைக்கப்படுகிறேன். SHAMEEMA BANO

PUBLIC NOTICE This is to inform the general public that the original Sale Deed pertaining to the schedule property, dated 20th November 1963, executed by Mrs.Pattammal @ Rukmani and others, to and in favour of Mr.K.Krishnamoorthy S/o.M.Kuppusamy Naidu, registered as Doc.No.2476/1963, in Book - 1, at the office of the Sub Registrar, Pallavaram, Chennai is lost by my client. Anyone having any claim over the said property are hereby called upon to furnish the basis of their claim in writing along with proper documentary evidence, within seven days from date of this publication. If no such claim or objection is received within the seven days as stated above, then it will be conclusively taken that there is no claim or objection for any one over the schedule property. SCHEDULE All that piece and parcel of house site land, bearing Plot No.6, measuring an extent of 4716 Sq.ft., or thereabouts, comprised in Survey No.48/2, 48/2A/1A, 2/2, situated at Ullagarum Village, Sholinganallur Taluk, Chennai District, the land being bounded on the North by: Plot No.5: South by: Plot No.7: East by: Survey No.4312; West by: 30 Feet Road; situated within the Registration District of Chennai South and Sub Registration District of Alandur. K.BHARATH Advocate, No 6/49, Bajanoi Koil Street, Jothi Nagar, Paraniyuthur, Chennai - 600 122.

PUBLIC NOTICE This is to inform the general public that my client Mr.R Balamagesh's mother Smt. S.Suseela Money, Wife of S.P.Ramasamy was the legal and registered owner in respect of property bearing Plot No.6, New Door No.24, Ethirajaswamy Salai, Erukkanthar, Chennai 600118 comprised in Survey No. 87/1 measuring 3565 1/2 sq.ft. she having obtained the same by way of settlement vide Document No. 580 of 2004 on the file of the Sub Registrar, Sembium, Chennai. It is informed that Mrs. S.Suseela Money died intestate at Chennai on 10.02.2019 leaving her husband S.P.Ramasamy, sons R. Saravanaperumal and Mr. R. Balamagesh (my client) as her class 1 legal heir. It is informed that after the demise of Mrs. S. Suseela Money, her husband Mr. S.P.Ramasamy had released and relinquished 1/3rd undivided share in the said property to and in favour of his son Mr. R. Balamagesh, i.e. my client by way of Release Deed vide Document No. 6961 of 2019 on the file of the Sub Registrar, Madhavaram, Chennai, and hence my client is entitled to 2/3rd undivided share and his brother Mr. R. Saravanaperumal is entitled to 1/3rd undivided share in the said property. It is informed that my client Mr. R. Balamagesh has lost the original title deed Document No. 4450 of 1982 on the file of the Sub Registrar, Sembium, Chennai while he was riding his motor cycle at Muliamathizh Nagar, Kodungaiyur, Chennai 600118 on 28.12.2020. The same could not be traced by him inspite of diligent search. My client states that he has not created any encumbrance, charge or mortgage on the said property. Anyone having any interest or claim on the same, or in possession of the said document, is hereby called upon to file their objections with documentary proof to the undersigned within TEN days from this date, failing which it will be presumed that the above said original document is lost. Finder is requested to hand over the same either to me at the below mentioned address (or) to my client at the above address. R. Manikandan, B.A., B.L. Advocate No. 2, A.P Arasu Street Kamarajar Salai, Kodungaiyur Chennai 600118 Mobile: 9441163222

PUBLIC NOTICE This is to inform the general public that my client Mr.R Balamagesh's mother Smt. S.Suseela Money, Wife of S.P.Ramasamy was the legal and registered owner in respect of property bearing Plot No.6, New Door No.24, Ethirajaswamy Salai, Erukkanthar, Chennai 600118 comprised in Survey No. 87/1 measuring 3565 1/2 sq.ft. she having obtained the same by way of settlement vide Document No. 580 of 2004 on the file of the Sub Registrar, Sembium, Chennai. It is informed that Mrs. S.Suseela Money died intestate at Chennai on 10.02.2019 leaving her husband S.P.Ramasamy, sons R. Saravanaperumal and Mr. R. Balamagesh (my client) as her class 1 legal heir. It is informed that after the demise of Mrs. S. Suseela Money, her husband Mr. S.P.Ramasamy had released and relinquished 1/3rd undivided share in the said property to and in favour of his son Mr. R. Balamagesh, i.e. my client by way of Release Deed vide Document No. 6961 of 2019 on the file of the Sub Registrar, Madhavaram, Chennai, and hence my client is entitled to 2/3rd undivided share and his brother Mr. R. Saravanaperumal is entitled to 1/3rd undivided share in the said property. It is informed that my client Mr. R. Balamagesh has lost the original title deed Document No. 4450 of 1982 on the file of the Sub Registrar, Sembium, Chennai while he was riding his motor cycle at Muliamathizh Nagar, Kodungaiyur, Chennai 600118 on 28.12.2020. The same could not be traced by him inspite of diligent search. My client states that he has not created any encumbrance, charge or mortgage on the said property. Anyone having any interest or claim on the same, or in possession of the said document, is hereby called upon to file their objections with documentary proof to the undersigned within TEN days from this date, failing which it will be presumed that the above said original document is lost. Finder is requested to hand over the same either to me at the below mentioned address (or) to my client at the above address. R. Manikandan, B.A., B.L. Advocate No. 2, A.P Arasu Street Kamarajar Salai, Kodungaiyur Chennai 600118 Mobile: 9441163222

சர் ஆட்சியர் உட்கார் அ.தி.மு. 6000/2020 கலியமூர்த்தி, த/பெ.ராமகிருஷ்ணன் தெ.9, மெய்லி ரோடு, மணக்குப்பம் நல்லவாழை அஞ்சல் பகுதி மாரிமலை மதுதாரர் அறிவிப்பு வலுவும் வட்டட்சியர், கடலூர் எதிர்மதுதாரர் அறிவிப்பு மதுதாரர்கள் த/பெ. ராமகிருஷ்ணன் த/பெ. ரத்தின கவுண்டர் என்பவர் கந்தை 14.05.1970 அன்று கடலூர் வட்டத்தில், நல்லவாழை அஞ்சல், மேலக்குப்பம், விறநாகல் சோலில் தெருவில் இறந்ததை எதிர்மதுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்த இரட்டி சான்றிதழ் வழங்க உத்தேசிவிக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இரத்தினகவுண்டர் ஆட்சேபத்தை எழுப்புவதற்குள் வட்டட்சியர், கடலூர் அலுவலகத்தில் நேரில் காவல 10.30 மணிக்கு ஆஜராகி தெரிவிக்கக் கொள்ள வேண்டியது, தவறுபட்டசத்தித் தீர்மானிக்கப்பட்டு என இரத்தின கவுண்டர் அறிவிப்பு.

மத்திய சென்னை மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நீதிமன்றம் மருங்கிலிசைந்த வலிவகவரி ஒருமில் பதிவிறந்த அலுவலக கட்டிடம், தரைத்தளம், கால்நடை மருத்துவமனை வளாகம், அண்ணாசாலை, நத்தனம், சென்னை-600 035 ந.எஸ். 383/2019 ஸ்ரீ கோகுலம் சிட்டி (18) வைகாசி மீட்டர் கம்பெனி (பி) லிமிடெட்., தெ.49, ஆர்.காடு ரோடு கோட்டம்பாக்கம், சென்னை-24 Disputant

மேன்மையடி முதன்மை சார்பு நீதிமன்றம், கள்ளக்குறிச்சி E.P.No:877/2019 (11) A.R.O.No:1/2017 மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கல்பா கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் ஜெயப்பிரியா சிட் பண்டட் (பி) லிமி